

கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழும உறுப்பினர் செயலர் (பொறுப்பு)
அவர்களின் நடவடிக்கைகள்

முன்னிலை : திரு. R.S. மாரியப்பன், பி.கி., எம்.பி.ஏ.,

திட்ட அனுமதி

நகர் ஊரமைப்புச்சட்டம் 1971 பிரிவு 49-ன் கீழ்

நாள்: 09.01.2020

ந.க.எண். 4595/2018/உதிசு-3

தி.அ. எண். 5 'அ' முதல் 'ஏ'வரை/2020

உள்ளாட்சியின் பெயர்: கோயம்புத்தூர் மாநகராட்சி (வடக்கு மண்டலம்)

பொருள் : திட்ட அனுமதி - தொகுப்பு குடியிருப்பு கட்டிடம் - கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழுமம் - கோயம்புத்தூர் மாநகராட்சி - வடக்கு மண்டலம் - துடியலூர் கிராமம் - க.ச.எண். 2/3 மற்றும் 2/4-ல் 8093.71 சமீ பரப்பளவு கொண்ட மனையிடத்திற்கு மனையிட ஒப்புதலும் அம்மனையில் அமையும் உத்தேச தரைத்தளம் + முதல்தளம் கொண்ட 23 பிளாக்குகளில் 39 குடியிருப்புகள் மற்றும் பிளாக் A-ல் தரைத்தளம் + இரண்டு தளம் கொண்ட Health Club Gym உபயோக கட்டுமானத்திற்கு திட்ட அனுமதி வழங்க இசைவு அளித்து நகர் ஊரமைப்பு இயக்குநர் அவர்களால் ஒப்புதல் வழங்கப்பட்டது - திட்ட அனுமதி வழங்குதல் - குறித்து.

- பார்வை :
1. நகர் ஊரமைப்பு இயக்குநர் சென்னை அவர்கள் செயலாணைக் கடிதம் ந.க.எண். 4335/2019/பிஏ1/TCP3 நாள் 04.11.2019.
 2. மனுதாரர் M/s.Trisquare Properties Private Limited, Coimbatore அவர்கள் விண்ணப்பம் நாள்.03.09.2018, 28.01.2019, 13.08.2019, 16.10.2019
 3. உதவி ஆணையாளர், வடக்கு மண்டலம், கோயம்புத்தூர் மாநகராட்சி அவர்கள் கடிதம் ந.க.எண்.7669/2018/H1(N) நாள் 23.10.2018
 4. உறுப்பினர் செயலர் (பொ), கோவை உள்ளூர் திட்டக்குழுமம் அவர்கள் கடிதம் ந.க.எண்.4595/2018/உதிசு-3 நாள் 27.02.2019
 5. அரசாணை (நிலை) எண்.86, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை நாள் 28.03.2012
 6. அரசாணை எண்.18, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை நாள் 04.02.2019
 7. நகர் ஊரமைப்பு ஆணையர் சென்னை அவர்களின் சுற்றறிக்கை கடிதம் ந.க.எண்.7486/2009/பிஏ-2 நாள் 16.04.2009
 8. நகர் ஊரமைப்பு ஆணையர் சென்னை அவர்களின் சுற்றறிக்கை கடிதம் ந.க.எண்.21075/2009/பிஏ-1 நாள் 04.04.2012

9. நகர் ஊரமைப்பு ஆணையர் சென்னை அவர்களின் சுற்றறிக்கை கடிதம்
ந.க.எண்.12201/2017/Spl Cell நாள் 28.09.2017
10. நகர் ஊரமைப்பு ஆணையர் சென்னை அவர்களின் சுற்றறிக்கை கடிதம்
ந.க.எண்.14227/2017/சிபி நாள் 14.12.2017
11. அரசாணை (நிலை) எண்.166, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை
நாள் 29.11.2018 (Insisting TNRERA Registration)
12. நகர் ஊரமைப்பு ஆணையர் அவர்களின் சுற்றறிக்கை ந.க.எண்.
8557/2019/GR நாள் 08.05.2019
13. கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக்குழும தீர்மானம் எண். 19, நாள்.
26.12.2019
14. மனுதாரர் வளர்ச்சி கட்டணம் செலுத்தப்பட்டு கடிதம் பெறப்பட்ட நாள்
17.12.2019
15. மனுதாரர் Shelter fund மற்றும் OSR செலுத்தப்பட்டு கடிதம் பெறப்பட்ட நாள்
17.12.2019

உத்தரவு:

பார்வை 2-ல் கண்டுள்ள நகர் ஊரமைப்பு இயக்குநர் அவர்களின் உத்தரவில் கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழுமம், கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், துடியலூர் கிராமம், க.ச.எண். 2/3 மற்றும் 2/4-ல் 8093.71 சமீ பரப்பளவு கொண்ட மனையிடத்திற்கு "A" முதல் "D" வரை என எல்லையிட்டு மனையிட ஒப்புதலும், அம்மனையில் அமையும் உத்தேச தரைத்தளம் + முதல்தளம் கொண்ட 23 பிளாக்குகளில் 39 குடியிருப்புகள் மற்றும் பிளாக் A-ல் தரைத்தளம் + இரண்டு தளம் கொண்ட Health Club மற்றும் Gym உத்தேச கட்டிடத்தின் பரப்பு பின்வருமாறு

மனையின் மொத்த பரப்பு : 8093.71 சமீ

Blocks	Ground floor m ²	First Floor m ²	Total m ²	Non FSI Area m ²	FSI Area m ²	No of Units
01.	783.88	783.88	1567.76	79.09	1488.67	10 Units
02.	104.38	104.38	208.76	--	208.76	1 Unit
03.	105.35	105.35	210.70	--	210.70	1 Unit
04.	105.35	105.35	210.70	--	210.70	1 Unit
05.	91.62	91.62	183.24	--	183.24	1 Unit
06.	91.62	91.62	183.24	--	183.24	1 Unit
07.	91.62	91.62	183.24	--	183.24	1 Unit
08.	91.62	91.62	183.24	--	183.24	1 Unit
09.	394.92	394.92	798.84	34.99	754.85	5 Units

10.	316.95	316.95	633.88	26.24	607.64	4 Units
11.	77.74	69.69	147.43	--	147.43	1 Unit
12.	105.35	105.35	210.70	--	210.70	1 Unit
12A.	105.35	105.35	210.70	--	210.70	1 Unit
14.	105.35	105.35	210.70	--	210.70	1 Unit
15.	105.35	105.35	210.70	--	210.70	1 Unit
16.	187.29	187.29	374.58	--	374.58	1 Unit
17.	89.73	89.73	179.46	--	179.46	1 Unit
18.	89.73	89.73	179.46	--	179.46	1 Unit
19.	89.73	89.73	179.46	--	179.46	1 Unit
20.	89.73	89.73	179.46	--	179.46	1 Unit
21.	111.20	111.20	222.40	--	222.40	1 Unit
22.	91.69	91.69	183.38	--	183.38	1 Unit
23.	63.82	63.82	127.64	--	127.64	1 Unit
Block A Commercial	178.99 x 3 Floor		536.97	4.38	532.59	Health & Gym
Grand Total Area			7515.71	144.70	7362.94	39 Units + Block -A

F.S.I. Area : 7362.94 m²

நன்னிலைத்தொகை	ரூ.	5,500/-	நாள்	16.12.2019
வளர்ச்சி கட்டணம்	ரூ.	1,94,000/-	நாள்	13.12.2019
I&A கட்டணம்	ரூ.	20,99,000/-	நாள்	16.12.2019
Security Deposit கட்டணம்	ரூ.	10,49,500/-	நாள்	13.12.2019
Shelter Fund கட்டணம்	ரூ.	2,66,000/-	நாள்	16.12.2019
CCC கட்டணம்	ரூ.	79,500/-	நாள்	13.12.2019
Display Board கட்டணம்	ரூ.	10,000/-	நாள்	17.12.2019
OSR கட்டணம்	ரூ.	29,24,500/-	நாள்	16.12.2019

மேற்கண்ட உத்தேச தரைத்தளம் + முதல் தளம் கொண்ட 23 பிளாக்குகளில் 39 குடியிருப்புகள் மற்றும் பிளாக் A-ல் தரைத்தளம் + இரண்டு தளம் கொண்ட Health Club மற்றும் Gym உபயோக கட்டுமானத்திற்கு மனை ஒப்புதல், சிறப்பு நிபந்தனைகள் மற்றும் பொது நிபந்தனைகளுடன் கட்டிட வரைபடத்திற்கு க.வ./ந.ஊ.இ.எண்.200/2019 என எண்ணிடப்பட்டு திட்ட அனுமதி வழங்க இசைவு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட கட்டுமானத்திற்கு திட்ட அனுமதி எண்.5 "அ" முதல் "ஏ" வரை/2020 என்ற எண்ணில் 09.01.2020 முதல் 08.01.2025 வரை 5 (ஐந்து) வருட காலத்திற்கு கீழ்க்காணும் நிபந்தனைகளுடன் திட்ட அனுமதி அளிக்கப்படுகிறது.

பார்வை 1-ல் கண்டுள்ள நகர் ஊரமைப்பு இயக்குநர் அவர்கள் நடவடிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து நிபந்தனைகளும் பொருந்தும்.

சிறப்பு நிபந்தனைகள்

வ.எண்	சிறப்பு நிபந்தனைகள்
1.	கட்டிட அனுமதிக்கு இசைவளிக்கப்பட்ட இட அமைப்பு வரைபடத்தில் கண்டுள்ள மனையிட பரப்பளவிற்கு Tamil Nadu Combined Development Building Rules 2019-ன்படி 10% OSR பரப்பிற்கான (guideline value) அரசு வழிகாட்டி மதிப்பு ரூ.29,24,500/- SBI Treasury Bank Challen No. 160 நாள் 16.12.2019-ல் மனுதாரரிருந்து பெறப்பட்டது.
2.	It is responsibility of the builders to ensure safe bearing capacity of the soil and adequacy of the foundations.
3.	மத்திய மற்றும் மாநில அரசு துறையினரிடமிருந்து பெறப்பட்ட தடையின்மை சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தும் கண்டிப்பாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும்
4.	Planning permission is issued in accordance with the provisions of the Town and Country Planning Act and the rules made there under and does not cover the structural stability aspects including the safety during the construction which are covered under the Building rules under the local bodies Act. Planning permissions is issued subject to the condition that the applicant/developer and also the architects /licensed surveyors and the structural engineer associated with the development shall ensure the developments shall be structurally sound and adequate safety measures are taken during the process of construction.
5.	Applicant should obtain consent from Tamil Nadu Pollution Control Board under section 25 of the Water Act 1974 for discharge of sewage.
6.	நகர் ஊரமைப்புத் துறை சட்டப்பூர்வமாக தொழில் நுட்ப அனுமதி/திட்ட அனுமதி அளிப்பதன் மூலம் விண்ணப்பதாரரின் பேரில் உள்ள நில உரிமையை உறுதிப்படுத்த வில்லை. தொழில் நுட்ப அனுமதி/திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு விண்ணப்பதாரரின் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரையப்பத்திரம், குத்தகை பத்திரம், பட்டா, தானப்பத்திரம், பொது அதிகார பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமை யுள்ளதா என்று மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன் மூலம் முதற்கட்டமாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய உரிமை உள்ளதா என்று பார்க்கப் படுகிறது.

	சொத்தினை வாங்க விரும்பும் எந்த நபரும், விண்ணப்பதாரருக்கு சொத்தின் மீது உள்ள உரிமையை தனியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அதன் மேல் வேறுயாரேனும் தனிநபர் உரிமை கோரினால் அவர்கள் அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்த்துக் கொள்ளலாம். இதனை முடிவு செய்ய நகர் ஊரமைப்புத் துறை பொருத்தமான அமைப்பு அல்ல.
7.	The provision in the G.O.(Ms) No. 17 H & UD (UD 4) (3) department dated 5.02.2016 relating to installation and use of solar energy system should be followed.
8.	The Tamil Nadu Government in G.O.Ms No. 112, Housing and Urban Development Department Dated. 22.06.2017 has approved the Tamil Nadu Real Estate (Regulation & Development) Act 2016. The Promoter has to advertise, market, book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate Project or Part of it only after registering the Real Estate Project with the Real Estate Regulatory Authority.
9.	பார்வை 13-ல் காணும் சுற்றறிக்கையின்படி மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை வழக்கு WP (MD) No.8948 of 2019 WMP (MD) No.6912 and 6913 of 2019 உத்தரவு நாள் 12.04.2019 நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ள "This Order is passed subject to the outcome of the writ petition WP (MD) No.8948 of 2019 என நிபந்தனையிடப்படுகிறது.

பொது நிபந்தனைகள்

1. திட்டஅனுமதியானது பிரிவு 49 நகர் ஊரமைப்புச் சட்டம் 1971 (சட்டம் 35-1972)-ன் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டதாகும்.
2. பிரிவு 80, நகர் ஊரமைப்பு சட்டம் 1971 (சட்டம் 35-1972)ன்படி எந்த நபராவது இந்த உத்தரவு அல்லது தீர்மானத்தினால் பிரிவு 49 அல்லது 64(1)-ன்கீழ் மறுக்கப்பட்டிருப்பின் உத்தரவு அளிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதத்திற்குள் நகர் ஊரமைப்பு இயக்குநர்/அரசுக்கு மேல்முறையீடு செய்யலாம்.
3. கோயம்புத்தூர் உள்ளூர்திட்டக்குழு உறுப்பினர் செயலர் திட்டஅனுமதி அளித்த பிறகு
(i) திட்ட அனுமதி பெற தவறான விவரம் மனுதாரரால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலோ
(ii) சட்டப்படி சரியான வழிமுறைகள் கடைபிடிக்கத் தவறியிருந்தாலோ, உறுப்பினர் செயலர், மேற்கண்ட காரணத்தின் அடிப்படையில் திட்ட அனுமதியினை மாற்றுவோ ரத்து செய்யவோ உரிமையுண்டு.
4. (i) அரசாணை எண்.138 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 11.10.2002-ன்படி மழைநீர் சேகரிப்பு குழிகள் வரைபடத்தில் காட்டியுள்ளவாறு அமைக்கப்பட வேண்டும்.
(ii) குளியல் அறை மற்றும் Wash Basin கழிவுநீர் சுத்திகரித்து கழிப்பறைகளுக்கு பயன்படுத்தும் வகையில் சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும்.

5. சூரிய வெப்ப கட்டமைப்பு (Solar Water Heating System) அமைக்கப்பட வேண்டும்.
6. மனையில் கட்டிடம் கட்டும்போது Fly Ash Bricks & Materials கண்டிப்பாக பயன்படுத்தப்பட வேண்டும்.
7. (i) வரைபடத்தில் காட்டியுள்ளவாறு பக்கத்திறவிடங்கள் அதன்படியே நிலைநிறுத்தப்படவேண்டும்.
(ii) மனையில் அமையும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி மற்றும் கிணறு ஆகியவைகளுக்கு கொசுத் தடுப்பு சாதனம் பொருத்தப்பட வேண்டும்
(iii) உத்தேசம் குறித்து கழிவு நீர் வெளியேற்றுதல் தொடர்பாக தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய சட்டம் பிரிவு 25 (Water Act) -ன்படி வாரிய இணக்கம் (Consent) பெறப்படவேண்டும்.
8. அரசாணை எண்.341 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 3.11.2004-ன்படி கட்டிடத்தில் U Trap in the septic tank design அமைக்கப்பட வேண்டும்.
9. கட்டிடத்தில் மாற்றங்கள் ஏதேனும் செய்வதாக இருந்தால் நகர் ஊரமைப்பு இயக்குநர் அவர்கள் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.
10. மனையில் அமையும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி மற்றும் கிணறு ஆகியவைகளுக்கு கொசுத்தடுப்பு சாதனம் பொருத்தப்படவேண்டும்.
11. உத்தேச கட்டிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தனியார் வாகனங்கள் மூலம் வெளியேற்றவும் நிறுவனம் மற்றும் பொறுப்பாளர் குடியிருப்புக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்வசதிகள் ஆகியவற்றை மனுதாரர் தம்சொந்த செலவில் செய்துரை வேண்டும்.
12. உத்தேச கட்டுமானத்தில் விதிப்படி தேவையான அளவிற்கு தீத்தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும்.
13. திட்ட அனுமதி வழங்கப்பட்ட வரைபடத்தின் நகலினை மனையிடத்தின் முன்புறத்தில் எந்நேரமும் பார்க்கத்தக்க வகையில் Lamination செய்து காட்சிக்கு (Display) வைக்கப்பட வேண்டும்.
14. The Applicant / developer and also the architects / Licensed Surveyors and the structural Engineer associated with the development shall ensure that developments shall be structurally sound and adequate safety measures are taken during the process of construction.
15. வரைபடத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ளவாறு வாகனம் நிறுத்துமிடம் அந்த பயனுக்காகவே பயன்படுத்தப்படவேண்டும்.
16. கட்டிடம் கட்டப்படும் போது அரசு அங்கீகாரம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலம் ஓயரிங் செய்யப்பட வேண்டும்.
17. கோயம்புத்தூர் பகுதியானது Seismic Zone - III ஆக வரையறுக்கப்பட்ட பகுதியில் அமைவதால் கட்டிடத்தில் நில அதிர்வை தாங்கும் முறைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

18. வழங்கப்பட்ட திட்ட அனுமதிக்கு மற்றும் பயன்பாட்டுக்கு மாறாகவும் கூடுதலாகவும் மனையிடத்தில் அபிவிருத்தி செய்து கட்டிடம் கட்டப்பட்டு, அக்கட்டிடத்திற்கு/ வரிவிதிக்கப்படின், அத்தகைய மீறல்களுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சியே (கோயம்புத்தூர் மாநகராட்சி உட்பட) பொறுப்பாகும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

19. கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குள் உள்ளாட்சி சட்டத்தின்படி வரிவிதிக்கப்படுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட திட்ட அனுமதிக்கு மற்றும் பயன்பாட்டுக்கு மாறாகவும், கூடுதலாகவும் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு இவ்வலுவலகத்தால் வழங்கப்பட்ட அதிகார பகிர்வின்படி நகர் ஊரமைப்புச் சட்டம் 1971 பிரிவு 56 மற்றும் 57 ன்படி நடவடிக்கை ஏதுவாக எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

திட்ட அனுமதி செயலாணை கடிதத்தினை விண்ணப்பதாரருக்கு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மனுதாரர் தேவையான உரிமங்களை மற்ற விதிகளின்கீழ் சம்பந்தப்பட்ட உள்ளாட்சியிடம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

உறுப்பினர் செயலர் (பொறுப்பு) - 1
கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக்குழுமம்,
கோயம்புத்தூர் - 12.

9/1/2020

8/1/2020

இணைப்பு

முத்திரையிட்ட வரைபடம் - 2

பெறுநர்

ஆணையாளர்,
கோயம்புத்தூர் மாநகராட்சி,
கோயம்புத்தூர் - 641001

நகல் மனுதாரர் (உள்ளாட்சி வழியாக)

M/s. Trisquare Properties (P) Ltd,
18/20, Sundaram Bro's Limited,
Trichy Road,
Coimbatore - 45



- 41 -

**Proceedings of the Commissioner
Coimbatore Municipal Corporation, Coimbatore.**

Present: J.Sravan Kumar, IAS.

Date : 12/8/2020

Online Application No.: 0366/20/N

B.A No.

BA/0516/2020/MH3/N

B.L No.

BL/0639/2020/MH3/N

LPA ROC No

4595/2018/200-3

PP No

5 94' 00" 0' 00" / 2020

Building License

நாள்: 09-01-2020

Sub : Building License – Coimbatore City Municipal Corporation Construction of New Constructed Building at Door No. / Plot No.: SF: NO: 2/3,2/4 in Approved Layout With LPADTP No / Regularised layout No.: LPA.ROC.NO:4595/2018/LPA-3, SCHEME APPROVAL NO: 5/2020, DATED:09.01.2020, DTCP SCHEME APPROVAL NO:200/2019., SF No.: SF: NO: 2/3,2/4, in THUDIYALUR Village/Locality, THUDIYALUR Street, Nearest Landmark : G.K.L.NAGAR , Coimbatore – approval of Building Plan License issue regarding.

Ref : 1. Application of Thiru/Tmt. SUMANGALA RAMAN(1), VANITHA RAO PANGAL(2), SINDHOOR PANGAL(3), M/S.TRISQUARE PROPERTIES (P) LTD (POWER AGENT)(4) dated 17/2/2020

2. Technical Approval Date : 7/8/2020 .

ORDER

Building Permission is granted to Thiru SUMANGALA RAMAN(1), VANITHA RAO PANGAL(2), SINDHOOR PANGAL(3), M/S.TRISQUARE PROPERTIES (P) LTD (POWER AGENT)(4) to construct New Constructed Building at Door No. / Plot No.: SF: NO: 2/3,2/4 in Approved Layout With LPADTP No / Regularised layout No.: LPA.ROC.NO:4595/2018/LPA-3, SCHEME APPROVAL NO: 5/2020, DATED:09.01.2020, DTCP SCHEME APPROVAL NO:200/2019., SF No.: SF: NO: 2/3,2/4, in THUDIYALUR Village/Locality, THUDIYALUR Street, Nearest Landmark : G.K.L.NAGAR , Coimbatore a per approved plan for Five years from 7/8/2020 to 08/01/2025 subject to the condition as detailed below.

Number of Dwelling = 39

Total Number of Floors = 1 Ground +1 Height of the Building = 8.23 (Mtr)

Total Floor Area = 7507.64 (Sq.Mtr)

PIN Code of the location = 641029

Budget Code	Charges Head	Amount	Challan Paid Date
1019	License Fees	495,900.00	20/7/2020
1043	Debris Fees	365,400.00	
1045/3	Application Fee	85.00	
1054	Attested copy fees	450.00	
1045	Other	100.00	
4020 (1)	Security Deposit	603,975.00	20/7/2020
1081/3	Under Ground Drainage fees	437,500.00	20/7/2020
4050/2	Labour Welfare Fund	712,500.00	20/7/2020
1019(1)	Scrutiny Fees	15,100.00	20/7/2020

1. A Black Board, measuring 2' X 1' and engraving the details of Name of the building owner building License No date of license, extension of period, name of the Contractor, who is executor of the work, in white color, should be displayed in the front of the building so as to enable to find it out easily at entrance.
2. The approved / revised plan should be made available at the premises, for inspection of the Authorities concerned, on demand.
3. Should apply, in the prescribed form for the assessment of property tax, for the constructed building as per section 129 of City Municipal Corporation Act 1981, along with a copy of the approved plan, within 15 Days, from the date of completion of building or date of occupation which ever is earlier.
4. The deviation from approved plan / unauthorized construction is liable for the levy and collection of penalty of Rs. 50/- per 100 Sq. ft. and thereof per half year under section 283 of Corporation act.
5. The construction should be only in accordance with the approved plan. No electricity and Water Supply connection is permissible, for the deviated/ unauthorized construction of buildings.
6. If any deviation of approved plan is required, a revised plan should be submitted for approval and construction should commence only after a fresh license is obtained prosecution will be launched against the defaulters, under section 447 of Corporation Act or unauthorized construction will be demolished by the office under section 296 of Corporation Act.
7. The license should be renewed on expiry of the license period/ duly applying in the prescribed form and remitting the amount due.
8. The Electricity Service connection if any should be removed, before the commencement of the construction, in the case of reconstruction of existing building.
9. The new building should not be occupied, unless order is obtained from the Corporation under section 26, 33 of the Public Health Act.
10. No debris should be dumped on the Public Streets.
11. Tree planting should be done in the vacant place of the site.
12. Rain Water Harvesting should be provided on completion of the Building.
13. Solar Water Heater should be erected on completion of the Building.
14. Mosquito breeding should be controlled in their respective premises, if not a fine of Rs.1000/ will be imposed by the Corporation .
15. Segregation of garbage for disposal should be done by the occupancies, if not a fine of Rs.100/ will be imposed by the Corporation.

Encl : Approved plan

To,

Thiru : SUMANGALA RAMAN(1), VANITHA RAO PANGAL(2), SINDHOOR PANGAL(3), M/S.TRISQUARE PROPERTIES (F LTD (POWER AGENT)(4)

Address: D.No:18/20, SUNDARAM BROTHERS LAYOUT, TRICHY ROAD, COIMBATORE

Phone No. : 7373730491

Copy : 1. Assistant Executive Engr – Planning, (NORTH) Zone.

2. Assistant Revenue officer.

சுமங்கலா ராமன்
கொம்பட்டி
12/8/2022
EQR Commissioner